

பாஸ்கா ஆம் வாரம் - ஞாயிறு - இரண்டாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

“அன்பில் நிலைத்திருங்கள்” என்று நம்மை அன்போடு அழைக்கிறது இன்றைய பாஸ்கா காலம் ஆம் ஞாயிறு. அன்புதான் இறைவன் இவ்வுலகை மீட்க தேர்ந்தெடுத்த பாதை. எல்லைகளைக் கடந்து சமூக ஏற்றத்தாழ்வுகளை கடந்து, சாதி, மத, இன வேற்றுமைகளைக் கடந்து, தன் ஒரே மகனை இவ்வுலகினை மீட்க பலியாக்கிய தந்தையின் அன்பு ஈடற்றது. உயிரையும் கொடுக்கத் துணிந்த மைந்தனின் அன்பு உன்னதமானது.

கடவுளின் அன்பு உண்மையானது. இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் ஆள்பார்த்து செயல்படுவதில்லை என்பதை உணர்த்த கொர்னேலியுவை பேதுரு அழைக்கிறார். எல்லா இனத்தவரிலும் தூய ஆவியைப் பொழிகிறார். அவரின் பிள்ளைகளாகிய நாமும் வேற்றுமை மறந்து, அன்பினால் மட்டுமே பிணைக்கப்படுவோம். அன்பு ஆட்சி செய்யும் இடத்தில் தீமைகள் வேருன்ற மறுக்கிறது. அதே அன்பு சிறுத்தால் தவறுகள் பெரியனவாகத் தோன்றுகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் அன்பில்லாதோர் கடவுளை அறிந்துகொள்ளவில்லை; ஏனெனில் கடவுள் அன்பாய் இருக்கிறார் என்கிறார் தூய யோவான். நமக்காக உயிரையே கையளித்து, நம்மீது கொண்டுள்ள அன்பை இறைவன் வெளிப்படுத்துகிறார். நாம் இறைவனுக்காக உயிரைக் கொடுக்க வேண்டாம். நம்மால் உடைந்த உள்ளங்களுக்கு மருந்தாவோம். கண்முன் நிற்பவர்களில் இறைவனைக் காண்போம். அன்பென்னும் பிணைப்பால் அனைவரையும் இணைப்போம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை என்று நமக்காக உயிரைக் கொடுத்து நம்மை நண்பர்களாக்குகிறார் இயேசு கிறிஸ்து.

கண்ணீரைத் துடைப்பதை விட கண்ணீர் வராமல் தடுப்பதே சிறந்த நட்பு. உணவின் ருசியை உப்பு அதிகரிப்பது போல வாழ்வின் மகிழ்ச்சியை நட்பு அதிகரிக்கிறது.

இத்தகைய உண்மையான அன்பையும், நட்பையும் நம்மை ஆசீர்வதித்து, துன்பங்களில் தோள்கொடுத்து, கரம் பிடித்து வழி நடத்தும் இறைவனில்

உணர்ந்து கொள்வோம். நாம் பெற்றுக் கொண்ட அன்பை நம்மை சுற்றி இருப்பவர்களோடு பகிர்ந்து கொள்வோம். அன்பின் சாட்சிகளாக வாழ்வோம்.

மன்றாட்டுக்கள்:

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. “நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்” என்று இத்திரு அவையை வழிநடத்த நீர் தேர்ந்து கொண்ட திரு அவைப் பணியாளர்கள் உம்மைப் போல் அனைவரையும் அன்பால் நிரப்பி, தூய ஆவியின் வல்லமையால் செயல்பட்டு இறையாட்சியை இம்மண்ணில் நிலை நிறுத்தும் வரமருள வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

2. “கடவுள் ஆள்பார்த்து செயல்படுவதில்லை” என உணர்த்தியவரே எம் இறைவா!

எங்கள் பகுதியில் சாதி, மத, இன, பொருளாதார வேறுபாடுகளால் எழும் பிரச்சினைகளையும், அவற்றால் பிரிந்து கிடக்கும் சகோதர சகோதரிகளையும் உமது அன்பால் ஒன்றிணைத்திட வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

3. “உங்களை நான் நண்பர்கள் என்றேன்” என அழைத்தவரே எம் இறைவா!

உம்மைப் போல நாங்களும் குற்றம் களைந்து, பகைமை மறந்து, உண்மையான அன்புடன் உமக்கு உகந்தவர்களாக வாழ வரம் வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

4. “நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்கு கொடுப்பார்” என எம்மை ஆசீர்வதிப்பவரே எம் இறைவா!

எங்கள் பகுதிவாழ் மக்களை ஆசீர்வதியும். எங்களுக்கு தக்க காலத்தில் தேவையான மழை பொழிந்து, விவசாயம் சிறப்படையவும், குடும்ப அமைதி, சந்தோஷம், பொருளாதாரம் உயரவும், அரசுப் பொதுத்தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறவும், வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை வரம் வேண்டி மன்றாடுவோர் உமதருளால் பெற்றுக்கொள்ளவும் வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாலூர்சத்திரம்.

Rev. Fr. Amirtha Raj Sundar J., amirsundar@gmail.com; + 91 944 314 0660; www.arulvakku.com